தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை

ஹேவிளம்பி, ஆனி 28, திருவள்ளுவர் ஆண்டு–2048

2017 ஜூலை 12, புதன்கிழமை

சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையிலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் மாண்புமிகு பேரவைத் தலைவர் **திரு. ப. தனபால்** *அவர்கள் தலைமையில் காலை 10–00 மணியளவில் பேரவை கூடியது.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்:

"வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்."

பிறர் பொருளையும் தம் பொருளாக நினைத்து நடுவுநிலைமை தவறாது வாணிபம் செய்வதுதான் வணிகர்களுக்கு உரிய வாணிப முறையாகும்.

1. வினாக்கள்–விடைகள்

உடுக்குறியிட்ட வினாக்கள்

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *வினாக்கள்–விடைகள். வினா வரிசை எண் 181, மாண்புமிகு உறுப்பினர் திரு. பா. ஆறுமுகம், மாண்புமிகு வனத் துறை அமைச்சர் அவர்கள்.*

181—

வன விலங்குகளைப் பாதுகாத்தல்

***1235— திரு. பா. ஆறுமுகம்:**

மாண்புமிகு வனத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) கந்தர்வக்கோட்டை தொகுதி, நார்த்தாமலை காட்டிலுள்ள வன விலங்குகளைப் பாதுகாக்க அரசு ஆவன செய்யுமா?

(ஆ) ஆம் எனில், எப்போது?

மாண்புமிகு திரு. திண்டுக்கல் சி. சீனிவாசன், வனத் துறை அமைச்சர்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தங்களின் அனுமதியோடு திருத்திய விடையை அளிக்கின்றேன்.*

(அ) மற்றும் (ஆ) மாண்புமிகு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. பா. ஆறுமுகம் அவர்கள் கந்தர்வக்கோட்டைக்கு உட்பட்ட வன விலங்குகளைப் பாதுகாக்க அரசு ஆவன செய்யுமா என்று கேட்டிருக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதி இலுப்பூர் தாலுகா, அன்னவாசல் ஒன்றியத்தைச் சார்ந்த நார்த்தாமலை காப்புக் காட்டிலுள்ள வன விலங்குகளைப் பாதுகாக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்ற விவரத்தினை மாண்புமிகு உறுப்பினருக்கு மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. பா. ஆறுமுகம், இருக்கையில் இல்லை. மாண்புமிகு உறுப்பினர் திரு. கே.எஸ். மஸ்தான் அவர்கள்.*

திரு. கே.எஸ். மஸ்தான்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, செஞ்சி தொகுதி, செஞ்சி காப்புக் காட்டில் பிரசித்தி பெற்ற பச்சையம்மன் ஆலயம் இருக்கின்றது. ஆடி மாதம், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், குல தெய்வமாக வழிபடுகின்றவர்களும் அங்கே வருகை தந்து தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்து, இந்தக் கோயிலில் வழிபடுகின்றனர். சில நேரங்களில், வனத் துறையினர், அந்தக் கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்க மறுக்கின்றனர். எனவே, வனத் துறை, அந்தக் கோயிலுக்குச் செல்ல அனுமதியளிப்பதற்கும், பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்துவதற்கும் அரசு ஆவன செய்ய வேண்டுமென்று தங்கள் வாயிலாக மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் கேட்டு, அமர்கிறேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு வனத் துறை அமைச்சர் அவர்கள்.*

மாண்புமிகு திரு. திண்டுக்கல் சி. சீனிவாசன்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மூலக் கேள்விக்கு சம்பந்தம் இல்லாத கேள்வியை மாண்புமிகு உறுப்பினர் திரு. மஸ்தான்*

அவர்கள் கேட்டிருக்கின்றார். இருந்தாலும், அந்தக் கோயிலுக்குச் செல்ல நம்முடைய வனத் துறை தடை செய்கின்றது என்ற செய்தியைச் சொல்லியிருக்கின்றார். அதற்குரிய குறிப்புகளை எங்களிடம் அளித்தால், வனத் துறையின் மூலமாக அதற்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. எம். இராமச்சந்திரன் அவர்கள்.*

திரு. எம். இராமச்சந்திரன்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நார்த்தாமலை என்பது கந்தர்வக்கோட்டையின் பக்கத்தில் இருக்கக்கூடிய பெரிய, சிறந்த ஒரு கோயிலைக் கொண்ட ஓர் இடமாகும். பல்வேறு நாட்களில் அங்கே திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். பெரிய கொடிய மிருகங்கள் அங்கில்லை. ஆனால், சாதாரண மிருகங்களான நரிகள், ஓநாய்கள், உடும்புகள் மற்றும் சில அச்சுறுத்தலுக்கு ஆளாகாத, பயங்கரமில்லாத மிருகங்கள் வாழ்கின்ற இடம் அது. அதனைச் சுற்றி இருக்கக்கூடிய பகுதியில் முந்திரி மற்றும் பிற காடுகள் உள்ளன. அந்த மாதிரி இடங்களைப் பாதுகாத்து வைக்கவேண்டும். கிட்டத்தட்ட ஒரு மாதம் அந்தக் கோயிலில் நடைபெறுகிற திருவிழாவிற்கு வரக்கூடிய ஜனங்கள் அதிகமாக உள்ளனர். நார்த்தாமலை மலையாத்தாள் என்று அந்த அம்மனுக்குப் பெயர். அப்படிப்பட்ட அந்தச் சிறந்த இடத்தில் இருக்கக்கூடிய மிருகங்களைப் பாதுகாக்க வேண்டியது அரசினுடைய கடமை. அந்த அவசியத்தைக் கருதி நம்முடைய மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அந்த வன விலங்குகளைப் பாதுகாப்பதற்கு ஆவன செய்வார்களா என்பதைத் தங்கள் மூலமாக அறிய விரும்புகிறேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு வனத் துறை அமைச்சர் அவர்கள்.*

மாண்புமிகு திரு. திண்டுக்கல் சி. சீனிவாசன்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் திரு. இராமச்சந்திரன் அவர்கள் குறிப்பிட்டதைப் போல, இக்காப்புக் காட்டுப் பகுதியில் மிகப் பெரிய, கொடிய மிருகங்கள் இல்லை. ஆனால், மான், மயில், நரி, குரங்கு, மலைப்பாம்பு, உடும்பு மற்றும் முயல் போன்ற வன உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.*

இப்பகுதியில், சிறு சிறு குட்டைகள், குளங்கள் ஆகியவை இயற்கையாகவே உள்ளன. மழைக்காலத்தில், இங்கு தேங்கும் மழை நீர் ஆண்டு முழுவதும் வன உயிரினங்களுக்குப் போதுமானதாக உள்ளது. எனவே, வன உயிரினங்கள், வனத்தை விட்டு வெளியே வராமல், உள்ளேயே இருப்பதால், அவற்றிற்கு எந்தவிதமான பாதுகாப்பும் தேவையில்லை. ஏனென்றால், புதுக்கோட்டை வனச் சரகம், ஒரு வனக் காவலர், வனக் காப்பாளர், வனவர், வனச் சரக அலுவலர் ஆகிய வனத் துறைப் பணியாளர்களைக் கொண்டு, சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும், வனவர் தலைமையிலான சிறப்புக் குழுவினர் ரோந்து சென்று வன உயிரினங்களுக்கு எந்தவிதமான தொந்தரவும் ஏற்படாத வகையில் பாதுகாப்புப் பணியினை முழுமையாகப் மேற்கொண்டு வருகிறார்கள். மாண்புமிகு உறுப்பினர் திரு. எம். இராமச்சந்திரன் அவர்கள் தொன்மை வாய்ந்த நார்த்தாமலை கோயிலில், திருவிழா நடைபெறுகிறதென்று சொல்லியிருக்கிறார்கள். அதற்குரிய பாதுகாப்புகள் இதுவரை குறைந்ததாகத் தகவல் இல்லை. ஆனாலும், அனுபவமிக்க மாண்புமிகு உறுப்பினர் திரு. எம். இராமச்சந்திரன் அவர்கள் குறிப்பிட்ட அந்தப் பகுதியை தணிக்கை செய்து, வனப் பணியாளர்களுக்குத் தக்க அறிவுரைகளை வழங்கி, அவற்றின்மூலம் அந்தக் கோயிலில் கும்பாபிஷேகம், சாமி கும்பிடும் நிகழ்ச்சிகள் ஆகியவை எந்தவிதமான தடையும் இல்லாமல் நடப்பதற்குரிய சூழ்நிலையை வன இலாகா மேற்கொள்ளும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

முற்பகல் 10–05

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா வரிசை எண் 182, மாண்புமிகு உறுப்பினர் டாக்டர் V.P.B. பரமசிவம், மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்கள்.

182—

விவசாயிகள் பயிற்சி நிலையம்

***25239—டாக்டர் V.P.B. பரமசிவம்:**

மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—